

உடனடி வெளியீட்டுக்காக

இந்தக் குளிர்கால பருவத்தின்போது ப்ராம்ப்ட்டன் நகரில் வின்ட்டர் ஒண்டர்லேண்ட் (Winter Wonderland) எனப்படும் குளிர்கால அதிசய உலகிற்கு பாதுகாப்பானதும் ஆரோக்கியமானதுமான வருகை புரிய குளிர்கால உடைகளை அணிந்து கிளம்புங்கள்!

இந்தக் குளிர் பருவத்தில் ப்ராம்ப்ட்டன் நகருக்கு நான்கு புதிய பனிச்சறுக்கு மைதானங்கள், ஸ்கீயிங் மற்றும் ஸ்னோஷூயிங் ஓடுபாதைகள், இன்னும் பல விஷயங்கள் வரவிருக்கின்றன.

ப்ராம்ப்ட்டன், ON (நவம்பர் 26, 2020) – ப்ராம்ப்ட்டன் நகரமானது குளிர்காலத்திற்கேற்ற ஆடைகள் அணிந்து வின்ட்டர் ஒண்டர்லேண்ட் (Winter Wonderland) ற்குத் தயாராகிறது – பனித்தரைகொண்ட சறுக்குதளங்கள், சறுக்குப்பாதைகள் இன்னும் பல விஷயங்கள் கொண்ட, நிறைய பரவசமூட்டுகின்ற திறந்தவெளி செயல்பாடுகள் ஆகியவற்றுக்காக ப்ராம்ப்ட்டன் நகரம் தயாராகிறது. சறுசறுப்புடன் இருப்பது நமது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு அத்தியாவசியமாகும்; இந்தக் குளிர்கால மாதங்களில் குடியிருப்பவாசிகள் பாதுகாப்பாக மகிழ்ந்து அனுபவிப்பதற்கான, அதே சமயத்தில் உடல்ரீதியான சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் வகையிலான பல விருப்பத்தெரிவுகளை நகர நிர்வாகம் வழங்குகிறது. குறைந்த பேர்களே கலந்து கொள்வது, உடல்ரீதியான சமூகவிலகல் மற்றும் முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட பொது சுகாதார நடவடிக்கைகள் இந்த செயல்பாடுகளில் கடைப்பிடிக்கப்படும், மற்றும் இந்த தேவைப்படும் நெறிமுறைகளை தங்கள் வகையில் பின்பற்ற அனைத்து பங்கேற்பாளர்களும் எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

இதோ, இவைதான் வின்ட்டர் ஒண்டர்லேண்ட் (Winter Wonderland) –இல் உங்களுக்கு கிடைக்க இருக்கும் விஷயங்கள்!

திறந்தவெளி பனிச்சறுக்கல் (ஸ்கேட்டிங்)

நமது நகரில் கீழ்க்கண்ட இடங்களில் அமைந்துள்ள நான்கு பனிச்சறுக்குத் தரைகள் கொண்ட நான்கு வெளிகள் மக்கள் அனைவரும் மகிழ்ந்து அனுபவிக்கும் வகையில் உள்ளன:

- வேல்லிப்ரூக் பார்க் (Valleybrook Park) – முதலாவது செயற்கை பனிச்சறுக்குத் தரை
- ஏர்ன்ஸ்க்லிஃப் பார்க் (Earncliffe Park)– செயற்கைப் பனி
- மோர்ரிஸ் கெர்பெல் பார்க் (Morris Kerbel Park)– செயற்கைப் பனி
- ஃப்ளவர் சிட்டி கம்யூனிட்டி கேம்பஸ் (Flower City Community Campus_ – செயற்கைப் பனி

கேஜ் பார்க், கோர் மெடோஸ் கம்யூனிட்டி சென்டர், மவுண்ட் ப்ளெசண்ட் கம்யூனிட்டி சென்டர் மற்றும் சிங்க்வாக்வ்ஸி பார்க் ஆகியவற்றில் தற்போதுள்ள வெளிப்புற பனிச்சறுக்குத் தரைகள் மற்றும் சறுக்குப் பாதைகளைப் பயன்படுத்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.

வானிலை அனுமதிக்கும் பட்சத்தில், டிசம்பர் 18 ஆம் தேதி இந்த பனிச்சறுக்குத் தரைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கேட்டிங் செய்வதற்கான பனிச்சறுக்கு தரைகள் மற்றும் சறுக்குப் பாதைகளைப் பயன்படுத்துபவர்கள் கனடிய ஸ்டாண்டர்ட் அசோசியேஷன் (CSA) சான்றளித்த, ஹாக்கி விளையாட்டுக்கு உபயோகிக்கப்படுகின்ற ஹெல்மெட் (தலைக்கவசம்) அணிய ஊக்குவிக்கப்படுகிறார்கள். உங்கள் சறுக்குப் பலகைகளை (skates) செம்மைப்படுத்திக்கொள்ளுங்கள். இரட்டை-பிளேட் கொண்ட சறுக்குப் பலகைகள் அனுமதிக்கப்பட மாட்டாது.

இந்தக் குளிர்ப் பருவத்தில் கடுமையான அல்லது சீரற்ற வானிலை ஏற்பட்டால், நகர நிர்வாகம் தனது பனிச்சறுக்குத் தரைகளை மூடிவிடக்கூடும்; பனியைப் பராமரிக்க போதுமான குளிர்ச்சி இல்லாதபோது அல்லது வெப்பநிலை மிகவும் குளிர்ச்சியாக இருந்தாலும்கூட (-20 டிகிரி செல்சியஸுக்கு கீழே) மூடப்பட்டுவிடும்.

உங்கள் பயணத்தைத் திட்டமிட www.brampton.ca/winterwonderland க்கு வருகை புரிந்து குறிப்பிட்ட பனிச்சறுக்குத் தரை திறந்திருக்கிறதா அல்லது இல்லையா எனத் தெரிந்துகொண்டு பிறகு வரவும்.

திறந்த வெளியில் இடம் விட்டு இடம் பெயரும் வகையிலான பனிச்சறுக்கல் (Skiing) மற்றும் ஸ்னோஷூயிங் சறுக்குப் பாதைகள்

தனி நபர் உபயோகத்திற்கான சிங்க்வாக்ஸ்-யில் உள்ள பனிச்சறுக்கல் (Skiing) மற்றும் ஸ்னோஷூயிங் சறுக்குப் பாதையை இந்த குளிர்ப்பருவத்தில் நகர நிர்வாகம் அறிமுகம் செய்கிறது. இதில் விளையாட, உங்கள் சொந்த சறுக்கல் உபகரணங்கள், பனிச்சறுக்கலுக்கான காலணிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களைக் கொண்டுவாருங்கள்.

இந்தச் சறுக்குப்பாதைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக டிசம்பர் 18 ஆம் தேதியன்று காலநிலையைப் பொருத்து திறந்துவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்க்வாக்ஸ் பார்க் சுற்றுப்புறத்தில் சறுக்குப்பாதை அமைந்துள்ள இடங்களைப் பற்றி அறிய வருகை புரியவும்: www.brampton.ca/winterwonderland.

நடந்து செல்வதற்கான பாதைகள் & சறுக்குப்பாதைகள்

பனிச்சறுக்குப்பாதை திட்டத்துடன் இந்த குளிர்காலத்தில் பண்டிகை கொண்டாடும் வகையிலான செயலில் ஈடுபடுங்கள். ப்ராம்ப்ட்டன் நகரின் பிரமிக்க வைக்கும் பூங்காக்கள் மற்றும் நடை பாதைகளைக் கண்டறியுங்கள்; அந்தச்சமயத்தில், அனைத்து வயதினருக்குமான, வழிகாட்டிகளுடன் கூடிய ஹாலிடே ஹைக் (Holiday Hike) போன்ற நடைப்பயணங்களில் வெவ்வேறு நாட்களில் ப்ராம்ப்ட்டன் பொழுதுபோக்கு ஊழியர்களின் வழிகாட்டுதலுடன் கலந்துகொள்ளுங்கள். வானிலை அனுமதிக்கும் பட்சத்தில், நகரத்தால் வழங்கப்பட்ட ஸ்னோஷூக்களைப் பயன்படுத்தி இந்த திட்டம் நிகழ்த்தப்படும்.

குழந்தைகள் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளருடன்தான் வர வேண்டும். நடந்துசெல்லக்கூடிய பனிச்சறுக்குத் தரைகள், தேதிகள் மற்றும் நேரம் பற்றி அறிய வருகை புரியவும்: www.brampton.ca/winterwonderland.

ப்ராம்ப்ட்டன் நகரம் முழுக்கவுமாக உள்ள பல்வேறு பொழுதுபோக்குரீதியான பனிச்சறுக்குப்பாதைகளில் மகிழ்ந்து அனுபவிக்க குடியிருப்புவாசிகள் வரவேற்கப்படுகின்றனர்; இதில், சிங்க்வாகவ்ஸி சறுக்குப்பாதை, டான் டூவன் (Don Doan) சறுக்குப்பாதை, எஸ்க்கர் லேக் (Esker Lake) சறுக்குப்பாதை, எட்டோபிக்கோக் க்ரீக் (Etobicoke Creek) சறுக்குப்பாதை மற்றும் ஃப்ளெட்சர்ஸ் க்ரீக் (Fletcher's Creek) சறுக்குப்பாதை ஆகிய மேன்மைப்படுத்தப்பட்ட சறுக்குப்பாதைகள் அடங்கும். மேலும் அறிய [இங்கு க்ளிக் செய்து](#) .

கண்டுகளிப்பதற்கான குடும்ப செயல்பாடுகள்

பனியில் கோட்டைகட்டுதல் மற்றும் பனியில் கலை வடிவம் செய்தல் உள்ளிட்ட, குடும்பத்தினருடன் கண்டு களிப்பதற்கான திறந்த வெளி நிகழ்ச்சிகளைக் காண, குடும்பத்தினருடன் ஒன்று சேர்ந்து ப்ராம்ப்ட்டன் ரிக்ரியேஷன் உடன் இணையுங்கள். கண்டுகளிக்கும் நிகழ்ச்சிகளின் தேதிகள் மற்றும் இடங்களை டிசம்பர் மாதத்தில் www.brampton.ca/winterwonderland in யில் காணலாம்.

போனஸ்: உங்களுக்கே சொந்தமான சமுதாய திறந்தவெளி பனிச்சறுக்குத் தரையை உருவாக்குங்கள்

ப்ராம்ப்ட்டன் நகர சமுதாய திறந்தவெளி பனிச்சறுக்குத் தரை நிகழ்ச்சியின் ஒரு பாகமாக, குடியிருப்புவாசிகள் தங்களுக்கென அருகாமையில் ஒரு பனிச்சறுக்கு தரையைக் கோரலாம்! உங்கள் அண்டை அயலில் வசிக்கின்ற, குறைந்தது ஐந்து குடியிருப்புவாசிகள் கொண்ட ஒரு கமிட்டியை உருவாக்கி, உங்கள் வேண்டுகோளை இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பினால் போதுமானது: bramptongreencity@brampton.ca .

மேற்கொள்ளப்பட்ட ஸ்தல வருகையின் போது உங்கள் வேண்டுகோளுக்கு வெற்றிகரமாக செவிசாய்க்கப்பட்டால், நகர ஊழியர்கள் உங்கள் சுற்றுப்புறத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு இடத்தில் உங்கள் பனிச்சறுக்கு மைதானத்திற்கான பலகைகளை அமைப்பார்கள், மேற்கொண்டு தண்ணீர் பாய்ச்சுதல், பராமரிப்பு, மேற்பார்வை மற்றும் தினசரி ஆய்வு செய்தலின் பேரிலான பதிவுத் தாள்களை நிரப்புவதற்கு உங்கள் குழுவே பொறுப்பாகும். பனித்தரை மைதானத்தில் மக்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக, நகர நிர்வாகம் உங்கள் குழுவுடன் நெருக்கமாக செயல்படும்.

குளிர்கால ஒண்டர்லேண்ட் க்கான நினைவூட்டல்கள்

இந்த திறந்தவெளி நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்கேற்றபடி குளிர்கால வசதிகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போதே நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியவை:

கோவிட்-19 சுகாதார மற்றும் பாதுகாப்பு தேவைப்பாடுகள்

பொதுமக்கள் மற்றும் நகர ஊழியர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. நாள்து தேதிவரையிலான கோவிட்-19 பாதுகாப்பு பற்றிய தகவல்களுக்கு வருகை தரவும்: www.brampton.ca/winterwonderland .

கால நிலை எச்சரிக்கைகள்

இந்தக் குளிர் பருவத்தில் மிகக் கடுமையான சீரற்ற சீதோஷண நிலை எனும் பட்சத்தில் நகர நிர்வாகம் இந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்யக்கூடும். நீங்கள் விரும்பி பார்வையிடுவதற்கான வசதிகள் அல்லது நிகழ்ச்சிகள், சீதோஷணநிலை காரணமாக நடைபெறுமா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள வருகை தரவும்; www.brampton.ca/winterwonderland .

சுகாதாரப் பாதுகாப்பு பற்றிய பீல் பப்ளிக் அமைப்பு வழங்குகின்ற நினைவூட்டல்கள்

இந்த குளிர்காலத்தில் முகக் கவசம் அணிந்து, உடல் ரீதியான தூரத்தை கடைப்பிடிப்பதன் மூலமும், நல்ல சுகாதாரத்தை பேணுவதன் மூலமும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் மற்றும் பீல் பொது சுகாதார அமைப்பு ஆகியவை ஒன்றுசேர்ந்து அனைவருக்கும் நினைவூட்டுகின்றனர்.

அறிஞர் கூற்றுக்கள்

“சமூக தொடர்பைப் பேணுவது கடினம் என்னும் இந்தச் சமயத்தில், இந்த குளிர்காலத்தை அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் வேடிக்கையான செயல்பாடுகள் கொண்ட பருவமாக நாங்கள் ஆக்கியுள்ளோம்! ஒவ்வொருவரும் தங்கள் ஸ்கேட் பலகைகளை அணிந்துகொள்ளவும், பனிச்சறுக்கிற்கான காலணிகளை அணிந்து கொள்ளவும்; அதே சமயத்தில் தங்களுக்கான வெதுவெதுப்பான முக கவசத்தையும் அணிந்து ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான வழியில் குளிர்கால ஒண்டர்லேண்டிற்கு வருகை தரும்படி, நான் ஒவ்வொருவரையும் ஊக்குவிக்கிறேன்

- *பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்*

“குளிர்கால ஒண்டர்லேண்டின் ஒரு பகுதியாக நான்கு புதிய பனிச்சறுக்கு மைதானங்கள், புதிய சறுக்குப் பாதைகள் மற்றும் நிகழ்ச்சிகள் மற்றும் எராளமான வேடிக்கை ஆகியவை ப்ராம்ப்ட்டன் நகர மக்களுக்காக வரவிருக்கின்றன. இந்த ஆண்டில் நமது சமூகத்திற்கு இது சாத்தியப்படும் என்பதில் நாங்கள் பரவசமடைகிறோம்; மேலும் இந்த நடவடிக்கைகளை குடியிருப்பாளர்கள் அனுபவிக்கும்போது அவர்கள் பாதுகாப்பாக, வெதுவெதுப்புடன் இருக்குமாறு நினைவூட்டுகிறேன்.”

- *ரொவீனா சான்ட்லோஸ், தலைமைப் பொறுப்பு, சமுதாய சேவைகள், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5, ப்ராம்ப்ட்டன் நகரம்*

“முன்னெப்போதைக் காட்டிலும் பீல் பொது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றியபடியே, வேடிக்கையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க நாம் நமது மனசாட்சிப்படி ஒரு முயற்சியை மேற்கொள்வது இப்போது மிக முக்கியமானதாகும். இந்த குளிர்காலத்தில் ப்ராம்ப்ட்டன் நகரம் வழங்குகின்ற வேடிக்கைகளில், நீங்கள் ஸ்கேட்டிங், ஸ்கீயிங் மற்றும் ஸ்னோஷூ போன்ற செயல்களில் ஈடுபடும்போது, பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.”

- சார்மேய்ன் வில்லியம்ஸ், துணைத்தலைமைப்பொறுப்பு, சமுதாய சேவைகள், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 7 & 8, ப்ராம்ப்ட்டன் நகரம்

“இந்த ஆண்டின் குளிர்காலத்தில் நமது சமூகத்திற்கு வேடிக்கை நிகழ்ச்சிகளைக் கொண்டு வருவதற்காக, நகர ஊழியர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்! எல்லா வயதினருக்கும் எல்லா திறன் கொண்டவர்களுக்குமான செயல்பாடுகள் இருப்பதால், குளிர்கால ஒண்டர்லேண்டின் போது அனைவருக்கும் ஏதோ ஒரு விஷயம் கிடைக்கும். குளிர்கால உடையணியுங்கள், முக கவசம் அணியுங்கள், அதன் பின்னர் மகிழ்ச்சியாக இருங்கள்.”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

“ நீங்கள் தொடர்ந்து சுறுசுறுப்பாக இருந்தபடி உங்கள் அன்றாட உடற்பயிற்சியை செய்கிறீர்கள் என்பது, குறிப்பாக இந்த கடினமான நேரத்தில் மிகவும் முக்கியம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த 28 நாள் இடைநிறுத்தத்தின் போது, நீங்களே சுயமாக அல்லது உங்களுடன் ஏற்கனவே வசிக்கும் நபர்களுடன் உடற்பயிற்சி செய்வதை நினைவில் கொள்ளுங்கள்; அதுவே இந்த அத்தியாவசிய நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கான பாதுகாப்பான வழியாகும். சறுக்குப்பாதைகள் இருக்கின்றனவா எனச் சரிபார்த்து, அவற்றில் சிலவற்றை திறந்தவெளியில் ரசிக்கும்படி நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன்; அத்துடன், இந்த ஆண்டு குளிர்கால ஒண்டர்லேண்டை மகிழ்ந்து அனுபவிக்கும் போதெல்லாம், பீல் பொது சுகாதார வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும் என்பதை நினைவூட்டுகிறேன்.”

- டாக்டர். லாரன்ஸ் லோ, சுகாதார மருத்துவ அதிகாரி, பீல் பிரதேசம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca